EIH ASSOCIATED HOTELS LIMITED

CIN: L92490TN1983PLC009903

 $Corporate\ Office:\ 7,\ Sham\ Nath\ Marg,\ Delhi-110\ 054,\ India/\ Telephone:\ +91-11-2389\ 0505$

Website: www.eihassociatedhotels.in

5th July 2022

The National Stock Exchange of India **BSE Limited** Corporate Relationship Dept. Limited Exchange Plaza, 5th Floor 1st Floor, New Trading Ring Plot No..C/1, G Block Rotunda Building Bandra Kurla Complex Phiroze Jeejeebhoy Towers Bandra(E) Dalal Street, Fort Mumbai - 400 051. Mumbai-400001 **Code: EIHAHOTELS** Code: 523127

SUB: NEWSPAPER ADVERTISEMENT FOR COMPLETION OF DISPATCH NOTICE AND THE ANNUAL REPORT TO SHAREHOLDERS BY E-MAIL

Dear Sir,

This is to inform you that Company has completed dispatch of the Notice of the 39th AGM, and the Annual Report for the Financial Year ended on 31st March, 2022 through e-mail by National Securities Depositories Limited (NSDL) to those shareholders whose email id is registered with the Company/ depositories.

Newspaper Advertisement to this effect has been published in the following newspapers

- Business Standard (English All editions) and
- Makkal Kural (Tamil- Chennai) (being the regional language of Chennai, where the Company's registered office is situated).

Thanking you,

Yours faithfully

For EIH Associated Hotels Limited

Tejasvi Dixit

Company Secretary

New IT rules may impact ease of business: Report

IAMAI study raises fears over mandates potentially creating entry barriers

majority of intermediaries and other key stakeholders fear that the newTi rules drafted last year may createenty barriers affecting ease of doing business in India, said a report on Monday. The report tided "Ti Rules 2021: A Regulatory Impact Assessment Study" assessed mandates prescribed under the Information Technology in Technology.

formation Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Codes) Digital Media Ethics Codes) Rules, 2021. It was released by the Internet and Mobile Association of India (IAMAI) and The Dialogue, a public pol-icy think tank. The IAMAI said it is the first

The IAMAI said it is the first impact study on the rules; it found that the originator traceability provision was "technically indeasible" as implementing it on end-to-end encrypted platforms would break the encryption technology itself. The report came days after the Ministry of Electronics and Information Technology (MEITYY) held an open house discussion on the proposed discussion on the proposed

discussion on the proposed changes to the IT rules and

changes to the 1 rules and asked for inputs on proposed amendments by July 6.

The report, based on responses from 70 stakeholders, has recommended clear and implementable standard operating procedures (SOPs) with expert inputs for checks and balances on the access to data expert inputs for the case to data



WHAT STAKEHOLDERS WANT

- Creation of gradation mechanism for removal of harmful content
- Reset threshold for SSMIs, as current level of 5 million could be burdensome
- Removal of originator traceability provision, as it was "infeasible" on encrypted platforms
- Clear SOPs for data access by law enforcement agencies
- 90+90 days approach for data retention, considering privacy concerns

by law enforcement agencies. The IT rules require significant social media intermediaries (SSMIs) to trace the first aries (SSMIS) to trace the insta-originator of a message. Instead, the law enforcement ecosystem needs to enhance its meta-data analysis capabilities, the report said.

The majority of stakeholders

expressed a need for resetting the threshold for designating the SSMIs. According to the cur-

rent norms, intermediaries hav-ing 5 million users are consid-ered as SSMIs — the report observed that the figure is too

and information assistance rules were creating burdens. The singular timeline for the takedown of all grades of harm-ful content was an overwhelm-

ful content was an overwhelm-ing and impacted investment, the report added. The study has recommended the creation of a risk-based content gradation mechanism to provide specific timelines for different grades of harmful content. Several legal and technical experts highlighted the incon-sistency of the data retention mandate. They have suggested a 90-90 days approach, where

sseciety of the data recention mandate. They have suggested a 90-90 days approach, where the intermediatries might store data for the original 90 days and would retain it after that only if needed. Amar Patinaik, Member of Parliament (Ralya Sabaha), said at the time of releasing the report: "Takedowns must be graded, and one cannot compare differing forms of harm and put them in the same (regulatory) basket." The study has recommended the removal of the personal liability mandate, saying it was legally infeasible and caused a compliance burden.

compliance burden. According to the study, the

period (see chart f).
Power generation was up
1.5 per cent from the previous
week but generation remained
low compared to its highs in
June. The power producers in
the country generated an average of 4.509 million units are
deed to the the telescope of the country
generated an average of 4.509 million units in
the previous week.
Power generation remains ered as SSMIs — the report observed that the figure is too minuscule for a country with a population of 13 billion. Stakeholders including intermediaries and legal experts raised concerns over the provisions related to content takedown and data retention. The intermediaries add the time lines for the content takedown Power generation remains higher than was seen in 2019

higher than was seen in 2019 (see charr 2).
Vehicle registrations were lower than 2019 (seet short the fourth week in a row. A total of 365/52 whicles were registered in the latest week. This is 28.8 per cent lower than the 513,794 vehicles registered in the same period in 2019 (see charr 3).
Major cities saw a rise in traffic congestion as of Monday 9 am, shows data from global location technology firm TomTom International. New Delhi traffic was down 35 per cent in relation to 2019 lever cent in Technology. per cent in relation to 2019 lev els for the latest week. It had been down 43 per cent previously. Mumbai traffic was down 36 per cent in the latest week, compared to the 44 per

1: WORKPLACE VISITS RISE

RECOVERY TRACKER

More employees visited work-places last week despite a gro-wing count of Covid-19 cases. The total cases were 16,13 a certain to a government release on Monday, down 5.5 per cent from a week ago. Workplace visits are now 2.3 per cent above what was seen in a baseline period for 70 2020 before Covid-19 took 2 bold. This is biheper than the 2 bold. This is biheper than the 2

hold. This is higher than the 21

per cent rise seen a week ago, shows mobility data from


snows mooming data from search engine Google. It uses anonymised location data to track how people are moving during the pandemic. However, retail 8 recreation and grocery and pharmacy visits were down in the same period (see chart. 1).



Workplace visits up, vehicle

registrations continue to slip

nity Mobility Reports", Our World In Data



5: AIR TRAFFIC DECLINES 4.00.000 _1,600 2,00,000 1.00.000 800 Jan 9,'22

cent decline seen previously

(see chart 4).

The seven-day moving average of airline flights and passengers declined last week. Averages were used where archival data was unavailable. Sunday data showed 2,623 domestic flights compared to domestic flights compared to 2,768 flights a week ago. The number of daily passengers declined to 3.2 lakh from 3.59 lakh a week ago (see chart 5).

The Indian Railways showed a moderation in growth goods carried on its network last week. Freight loading was up 6.4 per cent year-on-year last week compared to the 16.49 per cent pared to the 16.49 per cent growth in the previous week. The freight revenues that the Railways made from carrying these goods was up 23.7 per cent year-on-year (YoY), down from 25.85 per cent YoY

3: VEHICLE REGISTRATIONS DOWN FROM 2019 LEVEL

Vehicle registrations for week ending July 4 (in 100,000)



Change in traffic congestion from 2019 (as of Lulk/L. in percentage points)



Note: Refers to crieries. (9am) traffic congestion. Compato 2019 levels.

6: DECLINE IN

Change vs same wee (as of June 26, in %)

 Change vs same week last year (as of July 4, in %) 25.85 23.7 16.49 6.4



growth in the previous week

growth in the previous week (see chart 6).

Business Standard tracks these indicators as a way of getting a weekly picture of how the economy is doing. Official macroeconomic data is often released with a lag. The Goodle data is polessed with a Google data is released with a

Nasa satellite heads to moon

in Nasa's plan to land astron-

weeningon, New Zealand, 4-luly
A satellite the size of a microwave oven successfully broke
free from lis orbit around learth
on Monday and is headed towards the moon, the latest step
letton rockets. It will take

another four months it to reach

moon. "It's been a project that has "It's been a project that has taken us two, two-and-a-half years. So to see it all come tog-ethertonight, it's just absolutely epic," Rocket Lab, founder Peter Beck told *The Associated Press*.

Beck said the relatively low cost of the mission — Nasa put it at \$32.7 million — has marked the beginning of a new era for space exploration. If the rest of the mission is

Information Technology Division, HO: 5, Sansad Marg, New Delhi – 110 001 (Email ID: itdhw@pnb.co.in, Phone: 011-23311452)

information Technology Unision, no. 1, susman with the Communication (Email ID: Inthink@pho Loni, Phone: 011-2331442)

TENDER NOTICE

Punjab National Bank tires online Bids (bethindial and commercial) from eligible bidders for Request for Proposal (RFP) for Application Software for Digitalization & Automation of Bank's Recovery & Liligation Functions.
Interessed bidders may visit our e-Procurement website https://lettender.pnbnet.in or https://www.pnbindial.in for downloading the detailed RFP document. The Bds are required to be submitted online using digital certificates (Sgring & Encryption) through our e-Procurement system. Last dals for online bid preparation and hash submission is 28-07-2022 at 1 60% and bid submissions is 27-2022 at 1 60%.

All future communications related to RFP will be uploaded on our websites https://letender.pnbnet.in.and/https://www.publindiail.n.Assitt. General Manager

EIH Associated Hotels Limited

NOTICE

This is further to the Notice published on 30th June 2022 in an English Daily, Business Standard and Tamil Daily, Makkal Kural, about the conduct of Annual General Meeting of the Company through video conference (VC) / other audio visual means (DAVM) on Tuesday 26th July 2022 at 4.30 PML, remote e-voling etc. The Company has facilitated the Members to participate at the 39th AGM through the VC facility provided by National Security Depository Limited (TNSCL). Shareholders are hereby informed that NSDL, for and behalf of the Company, have e-mailed the Annual General Meeting on Monday, 4th July 2022 at 30 those shareholders whose e-mail actions is registeries to supply a strength of the Company, have very long the Annual General Meeting on Monday, 4th July 2022 to all those shareholders whose e-mail actions is registeried to the Company, have e-mailed the Annual General Meeting on Monday, 4th July 2022 to all those shareholders whose e-mail actions is registered to the convenience of the Annual General Meeting on Monday, 4th July 2022 to all those shareholders whose e-mail actions is registered to the convenience of the Annual General Meeting on Monday, 4th July 2022 to all those shareholders whose e-mail actions is registered to the convenience of the Annual General Meeting on Monday, 4th July 2022 to all these shareholders on the e-mail of the Annual Report for the year 2021-122 along with the Notice of the Annual General Meeting on Monday, 4th July 2022 to all these shareholders are considered to the provider of the Annual Report for the year 2021-122 along with the Notice of the Annual Report for the year 2021-122 along with the Notice of the Annual Report for the year 2021-122 along with the Notice of the Annual Report for the year 2021-122 along with the Notice of the Year 2021-122 along with the

The Register of Members and Share Transfer Book will remain close from 19th July 2022 and 21st July 2022 (both days inclusive). num 19m July 2022 and 21st July 2022 (both days inclusive). Remote e-verling commences on 2024 July 2022 at 10.00 a.m. and ends on 25th July 2022 at 5.00 p.m. The remote e-verling facility will be disabled by NSD beyond the said date and time. The cul-off date for determining entitlement of electronic voting is Monday 18th July 2022. The members who have cast their vote through remote e-voling prior to the meeting may attend the meeting but shall not be entitled to cast their vote again.

their vote again. Any person, who acquire shares of the Company and becomes member of the Company after dispatich of the Notice and holding shares as on the cucloff date is. Monday 18th July 2022 may obtain the login ID and password by sending an email to evoting@msd.co. in by membride her follo No. ID P and Clear ID. However, if you are already registered with NSDL for remote e-voting, then you can use your existing user ID and password for casting your vote.

and password for casting your vote. In case of any query and/or grievance in respect of non-receipt of Annual Report and AGM Notice by e-mail, velting by electronic means and joining the meeting through VCIOAVM, members may contact Ms. Saria Mote, Assistant Manager, National Securities Depository interest (MSDL). These Word — A Wang, Fenals Mits Compount, Lower Manager, Marchael Manager, Manager Manager, Saria Mits Compount, Lower to the Compound of the Manager Mana

For EIH Associated Hotels Limited

LGB FORGE LIMITED

CN: 127310722006PL0012830

Repd. Office: 616013, Krisharayayaran Road, canapathy, Coimbalore- 641 006,
Emait: secretaria@glotinge.com Website: www.ulplorge.com
Phone: 0422 2532325, Faz: 0422 2532330

NOTICE OF POSTAL BALLOT / E-VOTING

NOTICE: OLE POSYAL BALLOT / E-VOTING

Members an beaty informed that personant to the provisions of Scription 108, 110 and other agriculture informed to the provisions of Scription 108, 110 and other agriculture information in the provisions of Scription 108, 120 and other agriculture information in the Scription of Scription 108, 120 and other agriculture in the Scription 108, 120 and 120 are informed and information Places 2014 as amended, read with the Circular No. 14/2020 dated April 8, 2020, Circular No. 14/2020 dated April 8, 2020, Circular No. 18/2020 circular No. 13/2020 dated December 31, 2020, Circular No. 20/2020 dated User 15, 2020, Circular No. 20/2021 dated User 20, 2021, No. 20/2021 dated December 31, 2021, Circular No. 10/2021 dated User 20, 2021, No. 20/2021 dated December 31, 2021, No. 20/2021 dated User 20, 2021, No. 20/2021 dated User 20/2021 dated User 20, 2021, No. 20/2021 dated User 20/2021 dated

- Appointment of Srl. B. VIJAYAKUMAR (DIN: 00015583) as Non-Executive Directo of the Company.

 Appointment of Srl. PREMKUMAR PARTHASARATHY (DIN: 07126673) as a lodgeneden Director of the Commanu.
- opendent Director of the Company. ointment of **Sri. SAJEEV MATHEW RAJAN** (D**N**: 01252269) as an Independen-ctor of the Company. ointment of **Sri. MURIUGESA SARAVANA MARTHANDAM** (DIN: 09623736) a

I. Appointment of Srf. MURIDESA SARAVANA MAINTENATURE 1.

A pointment of Srf. MURIDESA SARAVANA MAINTENATURE 1.

In pursuance of Section 106 of the Companies Act, 2013 read with Raile 20 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 4 of the SEEI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and the administration of the SEEI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and the administration of the SEEI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and the Administration of the SEEI (Listing Obligations and SEEI (Listing Obligations) Requirements of the Company through the e-using weeds the www.cordispination.on for passing of the ordinary and special readulation (I) mentioned in the Postal Balot Notice.

rollingly and special resistancing inertitioned in the resist lealor (totice). The postal ballor inche has been sent only through electroin reide to those member who have registered that or anal addresses with the Company or with the Oppositionies to compliance with the requirements of the MAC Circulans, the fact copy of the posts ballot notice along with postal ballot forms and pre-paid business envelope will not be sent to the shareholders for this postal ballot and the shareholders are requested to communicate their assert or dissent through the enroller eventile system only.

communicate their assent or dissent through the remote e-verling system only. Therefore, those shareholdess with have not yet registered their -meal address are requested to get their -meal addresses submitted by following the procedure as mentioned in the algorithm of the company or international content and a content of the time the place of the through the company or international content of the time the content of the will be entitled to class their voice by e-volving. The process who are not memore of the Company as on the cut-off class should treat this notice as informative or live. Whembers are requested to carefully read the instructions printed for voting through the process are requested to carefully read the instructions printed for voting through the printed of the content of the co

	ting on the notice. Members are also requested to no	
1	Date of dispatch of the postal ballot notice through e-mail	04th July, 2022
2	Date and time of commencement of remote e-voting/postal ballot	9:00 AM on Tuesday, the 05th July, 2022
3	Date and time of the closure of remote e-voting/ postal ballot (Remote e-voting facility will be disabled beyond this date and time)	5.00 PM on Wednesday, the 03rd August, 2022
4	Cut-off date for determining the members eligible for e-voting/postal ballot	24th June, 2022

I digible for e-volling/posal battor

R Ewavaramouthy and Company, Company Secretaries. Comhadore has beer appointed as the Scrutinizer for conducting the Posal Battor Vorling process in a fair appointed as the Scrutinizer for conducting the Posal Battor Vorling should be amounted on or before class of business hours or Thirtsady, OSH August 2022 at the Repetated Office of the Company and the sensitial be entimated to BSE Ltd (RSE) and National Stock of Exchange of India Limited (NSE), being the stock exchanges where the strates of the Company are listed, the results shall also be displayed on the Company's whosts to workfolding command for the COSLs weeting the processing shall be the strate of the CoSLs weeting the control of the cost of the COSLs weeting the control of the COSLs weeting the cost of the COSLs were the cost of the COSLs weeting the cost of the COSLs were the cost of the cost of the COSLs were the co

the COLD A vectorie <u>ANNIA COLDINIDIA STATE</u> of the Shareholder for any priervance queries relating to voling by electronic means, the shareholder are requested to write an e-mail at <u>heliodes evoling one-state state</u> ATK. <u>Mahaewam company Secretary at the E-mail D searchard following cour.</u> The Notice of the Postal Ballot is available on the Company's weeks aww.<u>Jabloog.com</u> COSIS weeksle <u>www.evoling.mid.com</u> and on the website of the Stock Exchange.

Place: Coimbato

By Order of the Board For LGB Forge Limited K. Maheswara Company Secretary and Compliance Officer #BSMorningShow



Can the shortage of skilled workers hurt

sectoral recovery?



Today's Special

How can startups manoeuvre the current funding slowdown?



Market Insight

Should investors worry about cabin crew woes of IndiGo, SpiceJet?



answers in today's episode





















/isit mybs.in/MorningShow

business-standard.com

Mon - Fri | 8am

நடைபெற்று வருக்கிறன. கு. 30.28 கோடி மூலதன நிநியின் கீழ் ராயபுரம், தேனாம்பேட்டை கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்குநல்லூர் ஆலிய மண்டவங்களில் உள்ள மழைதிர் வடிகால்களில் சுமைர் 1,025 வேக்

ஒட்டல்களில் சேவை

கட்டணம் வசூலிக்க தடை புதுடெல்லி, ஜூலை. 5 உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் சேவை கட்டணம் வசூலிக்க தடை விநித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில்

உணவகங்கள் மற்றும் ஓட்டங்களில் சேவைக் கட்டணம் வகுகிப்பது தொடர்மாக நியாயமற்ற வரித்தக நடமுறைகள் மற்றும் துகர்வோர் உரிமை மற்றல்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய நுதர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. இநில் கூறிப்பட்டு வளதாவது: ஓட்டங்கள் மற்றும் உணவகங்களில் சானாக்குமா அவ்வல உணவக்கான

தானாகவோ அல்லது உணவுக்கான கட்டணத்துடன் இணைத்தோ சேவை

செல்லி கட்டகிறது. விதிக்கப்படுகிறது. சேவை கட்டணம் செலுத்துமாறு வாடிக்கையாளரை ஓட்டல்கள்

நிர்பந்திக்கக்கூடாது. நப்பதத்கக்க்கூடாது சேவை கட்டணம் என்பது விருப்பத்தின் பேரிலானது அல்லது நுகர்வோரின் விருப்பத்தை சார்த்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். சேவைக் கட்டணத்தின்

சவைக அடிப்படையில்

வகுலிக்கக்கூடாது. ற பெயர்களிலும் கட்டணம் வசூலிக்கக்கூடாது. அத்துடன் வேறு பெயர்களிலும் சேவை கட்டணம் வசூலிக்க தடை

ஓட்டல்கள் சேவை

காம். ஆபருதல் மற்றும் சீரமைக்கும் பணி ர்ள 24 ^இ நீளத்துக்கு தூர்வாருதல் மற்றும் சிறுபழுதுகளை சீரமைக்கும் பணி களை மேற்கொள்ள 24 சிப்பங்களாக



சென்னையில் மழைநீர் வழகால் அமைக்கும் பணிகள் தீவிரம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னையில் மறைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

கூ.என். பந்கு (செர்வந்துர்). வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் திவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக நமக்கும் நீர்வருக்துறை அமைக்கர் கே.என். கோ. கலியமானா

தீர்வாகத்துறை அமைக்கர் கே.என். நேரு கூறியதாவது: "நிய்கார சென்னை 2.0." இட்டத்தின் கீழ் ஞ.144.65 கோடி நிறி குறுக்கிடு செய்யப்பட்டு முதல்கட்டமாக 40.79 கி.மீ. நீரைத்துக்கும், ஞ.70 கோடி நிறி குறுக்கீட்டில் 20 க்.எட்டமாக 20 கி.மீ. நீரைத்துக்கும், வடிதில் பகுநிகளில் ஆறிய வரியியில் வளர்கிர் நிறி உறவியுடன் ஞ.3 ஆரிரித்து 200 கோயுமின் 700 கி.மீ. நீரத்துக்கும், கோயுமின் 700 கி.மீ. நீரத்துக்கும், கோயுமின் 700 கி.மீ.

வருகின்றன. உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டத்தின்கிற் ரூ.26.28 கோட்டு நி ஆக்கில் செய்யப்பட்டு உல கி.மி. தீளத்துக்கும், புளியத்தோப்பு பகுதிலில் ரூ.7.41 கோடி மூலத்தோப்பு பகுதிலில் ரூ.7.41 கோடி மூலத்தேரப்பு நிறில் உதிகில் வெளிவத்தடுப்பு நிறப்பு நிறிலின் கீழ் ரூ.291.36 கோடி ஆதக்கிற் செய்யப்பட்டு பா.56 கி.மி. தீளத்திக்கும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தடைபெறுகிறது.

வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. மழைநீர் வடிகால்களில் உள்ள வண்டல்கள் தூரிவாரும் பணியும் நடைபெற்று வருகின்றன. மழைநீர் வடிகால்களை ஆண்டு முழுவதும் பராமரிக்கும் வகையில் நகர்ப்புற மரிக்கும் வகையில் நகர்ப்புற லைவாய்ப்பு திட்டத்தின் கடந்த மார்ச் மாதம் திரு. க.நகர், தண்டையார்ப்பேட்டை வேலைவாய்ப்பு கீழ் கட, வி.க.நகர்,

ஆயிரத்து 220 கோடியில் 769 கி.மீ. வி.க., தகி, தண்டையரிப்பேட்டை நிரிக்கு தி.மீ. கொல்கி நிறிக்கும், கொல்கி நிறிக்கும் மண்டிகில் மண்டலிக்களில் துரிவாரும் மனிக்கி கி.மீ. நீனத்துக்கும் மழைகி வடிகளி வருகின்றன. கொல்கு கைபெற்று வருகின்றன. கெ.மீ. நீனத்துக்கும் மழைகி வடிகளி குரிம்பட்ட 144 இடங்களில் சுரிம்பட்ட 144 இடங்களில் சுரியியில் காடிகளி திறிக்கும் மறுகிற்றன. குரிம்படிகளி கி.மீ. நீனத்துக்கு மறைந்தி வடிகளில் குரியியில் மண்டலங்களில் ஆசியிலிடியில் நிறிக்கும் கூறிக்கும் கூறிக்குக்கும் கூறிக்கும் கூறிக்கும் கூறிக்கும் கூறிக்கும் கூறிக்கும் கூறிக்குக்கும் கூறிக்கும் கூறிக்குறிக்கும் கூறிக்கும் கூறிக்குறிக்கும் கூறிக்கும் கூறிக்களில் கூறிக்கும் கூறிக்கும

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தமிழ் வழிபாட்டு முறைக்கு வரவேற்பு

சென்னை, ஜூலை.5– இந்து சமய அறநிலையத்துறை டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தமிழ் வழிபாட்டு முறைக்கு வரவேற்பு . கிடைத்துள்ளது

அறநிலையத்துறை செய்திக்குறிப்பில் இந்து சமய வளியிட்டுள்ள

கூறப்பட்டுள்ளதாவது:
முதலமைச்சி மு.க. ஸ்டாவின் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு ரந்தேதி தமிழில் வழிபாடு என்ற மெயர் பலகையை வெளியிட்டார். அதனைத்தொடர்த்து, 47 முததிலை கோவில்களிலும் தமிழில் வழிபாடு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக சென்னை,

நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. முத்திகட்டமாக சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தமிழில் வழிபாடு என்ற பெயர் பலகையை அமைச்சர் சேசுப்பாபு பக்தர்களின் பார்வைக்கு இறந்து

பெருமாள் உள்ளிட்ட 12 இறைவன் போற்றி நூல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அனைத்து கோவில்களிலும் உள்ள புத்தக விற்பனை நிலையத்தில் இந்நூல் விற்பனை செய்யப்பட்டு

இந்துக் விற்பனை செய்யப்பட்ட வருகிறது. பக்தர்களும் ஆர்வமுடன் வரங்கி செல்கின்றவர். இந்து சமய அந்திலையத்துரை கட்டுப்பாட்டில் உர்ள அனைத்து கேப்வில்களிலும், கமரி 1,000க்கும் மேற்பட்ட பத்தர்கள் தமிழில் வழியாடு செய்ய பறிவு செய்து வருகிறார்கள். தமிழில் வழிபாடு இட்டம் சீரிய முறையில் தடைபெற ஒவ்வொரு கோவில்களிலும் கண்களையிப்பு அலுவலர் தியமனம் செய்யப்பட்டு கண்களைகிக்கப்பட்டு வரகிறை

அதுவலர் நியமனம் செய்யப்பட்டு கண்காணக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் கோவில்களில் தமிழில் வழிபாடு சிறப்பாக நடைபெறுவதால் அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் மனம் மகிழ்ந்து பாராட்டி வருகின்றனர். கெவேயா

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரவலாக முதலீடு: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி

சென்னை, ஜூலை. 5 தமிழகத்தில் பரவலாக தொழில் முதலிடுகள் செய்யப்படுவதன் முலம்அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி ஏற்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

பசனார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செல்லை, செல்லை, துங்கப்பாக்கம் நட்சத்திர ஓட்டல்கில், மூதல் முகவி நமிகப்பாக்கம் நட்சத்திர ஓட்டல்கில், மூதல்ட்டாளர்களின் முதல் முகவி தமிழ்நாடு: என்ற முதல்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில், ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 244 கோடி முதல்ட்டில் 7 ஆயிரத்து 286 மேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் 6 திட்டங்களுக்கான புரித்துணிவு ஒப்பந்தங்கள் கையெலக்சாகின கையெழுத்தாகின.

ரூ.1,497 கோடி முதலீட்டில் 7,050 பருக்கு வேலைவாய்ப்பகளை

கு.1.497 கோடி முகலீட்டின் 7,050 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் 12 திட்டங்களுக்கான வனிக உற்பத்தியை முதலைமக்கர் தொடங்கி வைத்தார். 22 ஆமிரத்து 262 கோடி ரூபாய் முதலீட்டின் 17 ஆமிரத்து 654 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையீல் 21 திட்டங்களுக்கு அவர் அமக்கல் காட்டினர்.

அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

பேசியதாவது:
அதன்டுக்கு முன்பு
சென்னையில் முதலீட்டாளர்களிக்
முதல் முகவி என்ற கலைப்பில் முதல்
மரால் நடத்தப்பட்டது. சென்றான பரவல் தேத்திற்றும் அந்த மாநாட்டில் முதல் முதல் நடந்தப்பட்டது. சென்றானா பரவல் தேத்திறும் அந்த மாநாட்டில் முதலிடுகளின் மூறிப்பு கு.17 ஆயிரம் கோடியாகும்.

நடத்தினாலும், இந்த மாநாட்டில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளோம். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைதான்

காரணம். இந்த ஒராண்டு காவத்தில் தமிழ்நத்தின் பெருமையை அவர் மீட்டெடுத்து தத்துள்ளர் கொரோன் பரவல் காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பொருளாதாரத்தின் வளர்ச்சி பாதகமாக இருந்த சூழ்நிலை மில், சாதகமான வளர்ச்சியை காட்டிய

மில், சாதகமான வயரசசுகை — பழில் நடித்திற்கு மிகம்பெரிய அளவில் தொழில் வாய்ப்புகள் வந்துள்ளன. முதலிடுகள் முழுமையாக வர வேண்டும் என்பதையும், அத இங்கு செயல்படுத்தப்படுவதை உறுதி செயல்படுத்தப்படுவதை உறுக்கு செயல்படுக்குப்படுவதை உறுக்கு படி வந்த முதலிடுகளைத்தான் அவர் இன்று திட்டங்களாக தொடங்கி வைத்திருக்கிறார்.

முதலிடுகள் அனைத்தும் கிறும் குவியாமல், குவியாமல், குவியாமல், குவியாமல், குவியாமல், கிறியாமல், குவியாமல், கிறியாமல், குவியாமல், கிறியாமல், குவியாமல், கிறியாமல், குவியாமல், கிறியாமல், குவியாமல், குவியாமல், கிறியாமல், குவியாமல், கிறியாமல், கிறியாமல், குவியாமல், கிறியாமல், கிறியாம், கிறியாம்

முதலீடுகள் ஒரே இடத்தில் தொழில் வளர். அலனத்தும் ததுல் குவியாமல், வளர்ச்சி 🥶

தோடுல் வளச்சி என்பது கபிழக்கியத்தம் பரவளக அளைத்து மாவட்டங்களிலும் வர வேண்டும் என்றும் சுறியீருக்கிறாம். இன்று அந்த தொழில் முதலிடு பட்டியலைப் பார்த்தால், இந்தாவூர் வரையிலும், வடக்கே இருவர்ளாறில் இருந்து நென்னை வரையிலும் அனைத்து மாவட்டங்களும் அடுல் சுணைப் படுக்கிறன. காணப்படுகின்றன.

இந்த முழு வளர்ச்சிக்கும் துவுல் பூழு வரைச்சங்கும் முழு காரணம் முதலிஅமைச்சந்தான். முதலிடுகளை மட்டும் ஈர்ப்பதோடு கடமை முடிந்ததாக தொழில்துறை கருதக்கூடாது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்

வேண்டும். . திறன் வேண்டும். இறங் மிக்க பணியாளர்களை உருவாக்கும் முதல் அமைக்கரின் கண்டுத்திட்டமான நான் முதல்வன் திட்டத்திற்கு தொழில்துறையின் தொழில் வழிகாட்டி நிறுவனம் சிறந்த பங்களிட்டி நிறுவனம் குறந்த குற்றி

கல்வி நிறுவனக்குறடன் தொழிச்சாவைகளை இலைக்கும் இணைப்பு பாலமாக தொழில் வருக்காற் நிறுவனம் பெயல்பட்டு வருகிறது. 4ம் தலைமுறையின் தொழில் வளர்ச்சிக்கு, அதாவது தொழில்கள் 4.0விந்கு தேவையான பணியாளர்களை உருவாக்கக்கடிய நிறவமை தொழில்துறை கொண்டுள்ளது. இதற்கு எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை செய்ய வேண்டும் என்பதை தெட்டக்குமுவின் உறுப்பினர் தாமிர்

செய்ய வேண்டும்? என்பதை திட்டக்குழுவின் உறுப்பினர் தொழில் அதிபர் மல்லிகா சீனிவாசன், மிகப்பெரிய செலவில் ஆய்வு செய்து அறிக்கையாக அளித்துள்ளார்

அறிக்கையாக அளித்துள்ளார். இவ்வறு அவர் பேசினர். இந்த விழாவில் தொழில் முதலீட்டு கக்குவிப்பு மற்றும் வரித்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினரர். தொழில் வழிகாட்டி நிறுவலத்தின் மேலாண்டை இயக்குனர் பூஜா குல்கர்ணி நன்றி கூறினார்.

தமிழகத்தில் 2,654 பேருக்கு கொரோனா

சென்னை, ஜூலை. 6 தமிழகத்தில் நேற்று 2 ஆயிரத்து 654 பர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா தம்முகத்துல் நேர்க்கும் மருத்துவம் பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

வெளியிட்டுள்ள பெய்றிக்குறப்பல் கூறப்பட்டிருப்புகாவது: தேற்று புதிதாக 30 ஆயிரத்து 31 கழக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இறில் ஆண்கள் 1,449 பேரும், பெண்கள் 1,206 பேருக்கு கொரோனா தெற்று உறுத் கேப்றுக்கு கொரோனா தெற்று உறுத் செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,066 பேர், செங்கல்பட்டில் 375 பேர், கோவையில் 144 பேர், திருவள்ளூரில் காவ்வியல் 144 பேர், தருவ்வாளுரில் 5 பேர் உள்பட அனைத்து 1வட்டங்களிலும் தொற்று பாதிப்பு

திவாகியுள்ளது. இதில் 12 மாவட்டங்களில் குறைவானவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 132 பேரும், 60

வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 432 பேரும் நேற்று கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை மாவட்டத்திலும் உயிரிழ்ப்பு இல்லை. இதுவரை 32 ஆயிர்த்த 26 பேர் கொரோனா தொழ்றால் உயிரிழந்து உள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி 15 ஆயிர்த்த 16 பேர் கொரோனா தோயிக்கு சிலிக்கை பெற்ற வருக்கிறவரி. அதிர்த்த 354 பேரும், செங்கலப்ட்டில் 2 ஆயிர்த்த 40 பரும், செங்கலப்ட்டில் 2 ஆயிர்த்த 40 பரும், கோலவமில் 798 பேரும் சிலிக்கையில் கையில் 298 பேரும் சிலிக்கையில் 298 பேரும் சிலிக்கையில் கன்னவி. உள்ளனர்.

தமிழகத்தில் பேர் அஸ்ட தமிழகத்தில் தேற்று 75 வ பேர் ஆல்பதித்திர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 1,542 பேர் கொரோனா நோயில் இருந்து சூலமைடைந்து 'ஷ்ஷ்ஸர்ஜ்' சேய்யப்பட்டு உள்ளனர். இதுவரை தமிழகதிலில் 34 வட்சத்து 31 ஆரிர்த்த 757 பேர் பூரணமாக சூனமடைந்து வீடு இரும்பியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வண்டலூர் பூங்காவில் பெண் சிங்கம் சாவு

சொல்கப்படு சால் விடிக்க விடிக

உடைய பெண் சிங்கம் உடங்குக குறைவால் கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தது. மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அறுவை சிகிச்சை திபணிகள் சிங்கத்துக்கு அறுவை சிகிச்சை பேற்கொண்டனர். இந்நிலையின் பலவாள்கோலம் பலவாள்களால் பெண் சிங்கம் மல்கள் கேரும் மாத்து

பல்ளளக்காமல் பெண் சங்க்ம நேற்று இரவு உயிரிழந்தது கடந்த 9ல தினங்களுக்கு முன்பு பூங்காவிவ் பராமரிக்கப்பட்டு வந்த மணி பராமரிக்கப்பட்டு வந்த மண்டின்ற 33 வயுடியை ஆண் சிங்கம் உடல்நடி அண் சிங்கம் உடல்நடி அண்டிய குற்பியில் குறிப்பிடத்தக்கது. கூடந்த ஆண்டு நீலர் என்ற ஆண் சிங்கமும், பதிபரியான என்ற ஆண் சிங்கமும், பதிபரியான என்ற ஆண் சிங்கமும் கொறியான என்ற உண்டிய கூடிய கூ உயிரிழந்து குறிப்பிடத்தக்க

POST OFFER ADVERTISEMENT TO THE EQUITY SHAREHOLDERS POST OFFER ADVERTISEMENT TO THE EQUITY SHAREHOLDERS UNDER REGULATION 18(12) OF SEBI (SUBSTANTIAL ACQUISITION OF SHARES AND TAKEOVERS) REGULATIONS, 2011, (AS AMENDED) OF I—POWER SOLUTIONS INDIA LIMITED Registered Office: New No. 17, Old No.7/4, Vaigai Street, Besant Nagar, Chennai, Tamil Nadu, 600090 Corporate Identification Number (Oliy).172200712001PLC047456 Tel: +91 44 24910871, Fax: +91 44 24912892; Email:cs@jpwrs.com, Website: www.jpwrs.com

Open Offer for Acquisition of up to 11.56.740 Equity Shares representing 26% of the fully dilluted voting share capital from the Equity Shareholders of I-Power Solutions India Limited ("Target Company") by Mr. Rajendra Naniwadekar ("Acquirer") at a price of \$1.0.0 per fully paid-up equity share.

This Pest Offer Advisionent is being issued by Bajiq Capital Limited ("Manager to the Offer"), on belief of Acquirer in connection with the offer made by the Acquirer, in compliance with Regulations 18(12) of the Securities and Exchange Board of India (Substantial Acquisition of Shares and Takeovers) Regulations 2011; The Declared bubble Statement ("DPS") and Corrigations 100 PS with respect to the addressing the Compliance of the Statement ("DPS") and Corrigations 100 PS with respect to the addressing the Compliance of the Vision of the

1	Name of the Target Company	I-Power Solutions India Limited			
2	Name of the Acquirer and PACs	Mr. Rajendra Naniwadekar ("Acquirer"),			
		No Person is acting in concert with the		ne Acquirer.	
3	Name of the Manager to the Offer	Bajaj Capital Limited			
4	Name of the Registrar to the Offer	Cameo Corporate Services Limited			
5	Offer Details:				
	a) Date of Opening of the Offer	June 10, 2022 (Friday)			
	b) Date of Closure of the Offer	June 23, 2022 (Thursday)			
6	Date of Payment of Consideration	July 01, 2022 (Friday)			
7	Details of Acquisition				
SI.No	Particulars	Proposed in the Offer Document (Letter of Offer)		Actuals	
7.1	Offer Price	₹10.10 per Fully paid up equity share		₹10.10 per Fully paid up equity shan	
7.2	Aggregate number of shares tendered	11,56,740		11,56,740	
7.3	Aggregate number of shares accepted	11,56,740		36,745	
7.4	Size of the Offer (Number of shares multiplied by offer price per share)			₹ 3,71,124.50	
7.5	Shareholding of the Acquirer and PACs before Agreements/Public Announcement (No. & %)	35,201 (0.79%)		35,201 (0.79%)	
7.6	Shares Acquired by way of Share Purchase Agreement (SPA)	26,73,181		26.73.181	
	- Number	(60,08%)		(60.08%)	
ш	- % of Fully Diluted Equity Share Capital				
7.7	Shares Acquired by way of Open Offer	11,56,740		36,745	
	- Number	(26%)		(0.83%)	
7.8	% of Fully Diluted Equity Share Capital Shares acquired after Detailed Public Statement				
7.8	Number of shares acquired	_			
	Price of the shares acquired				-
	- % of the shares acquired				
7.9	Post offer shareholding of Acquirer along with PACs	38,65,122 (86,88%)		27,45,127 (61.70%)	
	- Number				
	- % of Fully Diluted Equity Share Capital	1		(01.	1070)
7.10		Pre Offer	Post Offer	Pre Offer	Post Offer
	- Number	17,40,618	5,83,878	17,40,618	17,03,873
	- % of Fully Diluted Equity Share Capital	(39.13%)	(13.12%)	(39.13%)	(38.30%)

The Upper lone is issued an air sharlesopers or the larget company indusing the Promote and Profitode Corque sought for the Acquirer.

The Acquirer accepts full responsibility for the information contained in this Post Offer Advertisement and all Corp. of this Post Offer Advertisement will be available on the websites of SEBI, BSE Limited, and of the Target Company.

The capitalized terms used but not defined in this advertisement shall have the meanings assigned to such Times in the Public Amouncement and/or Detailed Public Statement and/off Letter of Offer.

This Post offer Advertisement is being issued in all the newspapers in which the DPS has appeared society Hyderabod.

The Capitalized terms used but not defined in this advertisement shall have the meanings assigned to such Times in the Public Amouncement and/or Detailed Public Statement and/offer the Offer.

This Post offer Advertisement is being issued in all the newspapers in which the DPS has appeared society. Hyderabod. This Post offer Advertisement is being issued in all the newspapers in which the DPS has appeared

EIH அசோசியேட்டட் ஹோட்டல்ஸ் லிமிடெட் தி ஒபாரம் குழும் உறுப்பினர் CN 1,02460711(58PLC009983 clq அதுமைகள் Lee தீ இர்வத் (Pro), Brandurstani, Gerlander கலை Talaphone 91-44-2224 4747 கள்ப்பட்டு அதுவலை 7. ஒவும் நடித் மாகி, டெல்லி-110054 Talaphone 91-11-2380 (2015, Website www.ehasociaedoteks.com Email schollegologopous, com, recomplicatedinates.com

கொடத்து. ஆப்பின்கள் பழிகேடு (பக்கு பிள்ளும் கிறுத்துகள் 19 ஐரிகை 2022 முதல் ஆப்பின்கள் பழிகேடு (பக்கு பிள்ளும் கிறுக்கு 19 ஐரிகை 2022 முதல் 21 ஜரிகை 2022 முதல் 1889 நடக்கும் கிறுட்டு இரிகை 2022 முதல் இருகைதுள் மிகைற்ற வகத்பபிகிற 23 ஜரிகை 2022 குன்ற காலை 10.00 வளித்த தொடங்கி 25 ஜரிகை 2022 குன்ற மாலை 5.00 வளித்த மின்னது வகத்பபிதின் 1925 நிறுக்கிறில் பின்ற முறைவில் வின்னது வகத்பபிதிகை 1925 நிறுகிகிறில் பினைம் முறைவில் வங்களிக்க தகுதி உள்ளவர்களை நிராவரிக்கும் கட் ஆப் தேதி திக்கட்கிறன வங்களிக்க தகுதி உள்ளவர்களை நிராவரிக்கும் கட் ஆப் தேதி திக்கட்கிறன இருகை 2022 கட்கதிற்கும் விறுக்கும் இருகைறை வின்னது வகத்தும் இருக்கும் இருகில் 2022 கட்கதிற்கு முன்பக்கி இருக்கும் இருக்கும்

EIH அசோசியேட்டட் ஹோட்டல்ஸ் லிமிடெட்டுக்கா தேஜஸ்வி *தீக*ஷித் கம்பெனி செயலாளர் பொது அறிவிப்பு

1) SWRAJ, MAZDA SML, WT50L 31 PLUS 1, SEATS - TN 21 AD 4036 YOM - 2008 Mandhalal, geologie dhar, g.1,35,613-

2) SWRAJ MAZDA SM_T3500U TN 19 E 9840 · YOM - 2011 without geophysis dear; g.2,31,000 Without RC

கோட்டக் மஹ்ந்த்றா வங்க் லிமிவ

... Complainan -Vs-1.M/s. Volvo Auto India Pvt. Ltd., Rep. by its Managing Director, Haryana— 122 001 & Others. ... Opposite Parties

Haryana—122 001 & Others.

Opposite Parlies

1. Attentie Auto India PH. Ltd.
Rep. by its Managing Director,
9/21 7K. Avinashi Road,
Noar Le Merdien Hotel,
Combation—641 of Opposite Parly
2. Artenie Auto India PH. Ltd.
Rep. by its Branch Manager.
2. Artenie Auto India PH. Ltd.,
Rep. by its Branch Manager.
3.4, Timu V Isk Industrial Estate,
9.4, Timu V Isk Industrial
Please tale notice that the above
Consider of Industrial
Consider Opposite Parlies
Consider Opposite Rediression
Consideration
Considera

V.BALAJI Counsel for Complainant

சேவைக் கட்டணத்தின் அட்டணத்தின் அடிப்படையில் சேவைகளை வழங்குவதில் அருத்த தடையும் நுகர்போய் நிறு விறிக்கக்கடாது.
பேழும், உணவு கட்டணத்துடன் செர்த்தோ அல்லது போத்த தொகைக்கு திராஸ்யு விறிப்பதன் முன்றே கொகைக்கு திராஸ்யு விறிப்பதன் முன்றே கட்டணத்தை வருவிகா சேவைக் கட்டணத்தை வருவிக்க முடியாது.
இத்த வழங்காட்டுகள்ளதர்கள் நட்டியோற்க கணக்கினர் உணவக்கினர். அட்ட கோக்கு கணத்தில் இருக்கு அதை தீக்குமாறு கடியாத்தில் இருக்கு அதை தீக்குமாறு கடியாத்தில் இருக்கு அதை தீக்குமாறு கூறியாத்தில் கட்டணத்தில் இருக்கு அதை தீக்குமாறு கூறியாத்தில் கட்டணத்தில் இருக்கு அதை தீக்குமாறு கூறியாத்தில் கடியாத்தில் இருக்கு அதை தீக்குமாறு கூறியாத்தில் கடியாத்தில் இருக்கு அதை தீக்குமாறு கூறியாத்தில் கடியாத்தில் இருக்கு அதை அறிவுறுக்குலாக்.
அத்துடன் 19.15 கூறியாத்தில் கடியாதனத்தில் கடியாதனத் கடியாதனத்தில் கடியாதனத் கடியாதனத்தில் கடியாதனத்தில் கடியாதனத்தில் கடியாதனத்தில் கடியாதனர்கள் கடியாதனத்தில் கடியாதில் கடியாதனத்தில் கடியாதில் கடியாதனத்தில் கடியாதில் கடியா பெயர் மாற்றம் 5/GU, NDÓ).

பிறந்த தேதி: 26.11.1992 பிறந்த மாவட்டம் : தூத்துக்குடி வசிப்பிடம் எண்.4/68, வடக்கு தெடு ஆழ்வாந்திடுநகர், திருக்கலூர், தூத்துக்கு ச- 628612 இனி முதற்கொண்டு MADASAMY ANAND

MADASAMY alias ANAND BEFORE THE REAL ESTATE REGULATORY AUTHORITY AT CHENNAI CCP.No.380/2021 Mrs. Bhuvaneswari Wife of Late S. Sasiraman Sterling Shampoo Apartment, No.12, NSK Lane, Arcot Road, Vinnamhakkam

Chennai-600 uo......Complainariii
Vs.
M/s.Green Tree Homes &
Ventures (P) Ltd.,
Represented by its Director
Mr.P.Ravichandran
S/o.Mr.Ponnambalam,
... Responden!

Sio Mr. Ponnambalam.

To m. Respondent To Ms. Green Tree Homes & Ventures (P) Lid. Represented by the Director Mr. P. Reviews Team of the P. Reviews Team of the